



## வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம்

இரண்டாம் தவணைப் பரீட்சை - 2018

கணிதம் - ஸ்ரீஸ்த

தரம் : 6

நேரம்: 2 மணித்தியாலம்

பெயர் /சுட்டெண்:

பகுதி I

◆ எல்லா வினாக்களுக்கும் விடை தருக


1. 5073 என்ற எண்ணில் இலக்கம் 7 ஆல் குறிக்கப்படும் பெறுமானத்தை எழுதுக.

2. 5, -3 என்ற எண்களில் பொருத்தமான எண்ணை கீறிட்ட இடங்களுக்கு பயன்படுத்துக.

i)  $2 < \dots\dots\dots$

ii)  $0 > \dots\dots\dots$

3. தரப்பட்ட எண்கோட்டில் வகைக்குறிக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசைப்படுத்துவதற்கு A,B,C,D ஐ பயன்படுத்துக.



4. பெட்டி ஒன்றிலுள்ள பென்சில்களின் எண்ணிக்கையை 10 இற்கு மட்டம் தட்டும் பொழுது பென்சில்களின் எண்ணிக்கை 30 ஆகும். எனின், பெட்டியில் உள்ள பென்சில்களின் மிகக்குறைந்த எண்ணிக்கையை எழுதுக.


5. முக்கோண எண் ஒன்றை வடிவமைப்பதற்கு வரையப்பட்டுள்ள பூரணமற்ற உரு கீழே காணப்படுகிறது. இவ்வுருவை பூரணப்படுத்துக. அதற்குரிய முக்கோண எண்ணை எழுதுக.




6. முற்பகல் 10.30 இற்கு ஆரம்பிக்கப்பட்ட கணித வினாப்பத்திரம் பிற்பகல் 1.30 இற்கு முடிவடைந்தது. கணித வினாப்பத்திரம் முடிவடைந்த நேரத்தை சர்வதேச நியம முறையில் எழுதுக.

7. சுருக்குக.  $\frac{3}{11} + \frac{2}{11}$

8. பாத்திரம் ஒன்று திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளதை உரு காட்டுகிறது. பாத்திரத்திலுள்ள திரவத்தின் அளவை மில்லிலீற்றரில் தருக.



9. உருவில் காணப்படுகின்ற படித்தகட்டைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒழுங்கான திண்ம உருவின் விளிம்பின் நீளத்தைக் காண்க.



10. கமலினியிடம் ரூபா 50.50 உள்ளது. அவள் தன்னிடம் இருந்த பணத்தில் ரூபா 25.75 பெறுமதியுள்ள பேனை ஒன்றை வாங்கினாள் எனின், தற்போது அவளிடம் உள்ள மீதித் தொகையைக் காண்க.

11. தரப்பட்ட கோவையை சுருக்கிப் பெறப்படும் பெறுமானத்தை தசம எண்ணாக எழுதுக.

$$7 \times 1 + 5 \times \frac{1}{10} + 4 \times \frac{1}{100}$$


12. முதல் ஐந்து சதுர எண்களில் 5 வது சதுர எண்ணை எழுதுக.

13. சுருக்குக.  $\frac{3}{5} - \frac{1}{10}$

14. 2, 3, 4 எண்களினால் மிகுதி இன்றி வகுபடக்கூடிய மிகச் சிறிய எண்ணை எழுதிக் காட்டுக.


15. 5 ஆல் மிகுதி இன்றி வகுபடும் எண்களில் ஒன்றினிடத்தில் இருக்க வேண்டிய இலக்கங்கள் யாவை?

16. A தொகுதியை பொது பண்பின் அடிப்படையில் பெயர் குறிப்பிடுக.




17. 0.52, 0.70, 0.49 என்ற எண்களில் மிக குறைந்த எண்ணைத் தெரிவு செய்து எழுதுக.

18.



ஒரு சதுரக்கட்டத்தின் பரப்பளவு 1 சதுர சென்றிமீற்றர் எனின் தரப்பட்ட உருவில் நிழற்றப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவை சதுர சென்றிமீற்றரில் தருக.

19. தரப்பட்ட உருவில் உள்ள தகவல்களுக்கு அமைவாக உருவின் கேத்திர கணிதச் சிறப்புப் பெயரை எழுதுக.




20. இரண்டு மில்லியன் என்பத்தொன்பதாயிரம் என்பதனை இலக்கத்தில் எழுதுக.


பகுதி II

◆ முதலாம் வினாவுக்கும் மேலும் 4 வினாக்களுக்கும் விடை எழுதுக.

1. வகுப்பறையில் திண்ம உருக்களை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட படித்தகடுகள் இரண்டு கீழே காணப்படுகின்றன.




(X)




(Y)


- a) i) X, Y என்ற படித்தகடுகளைப் பயன்படுத்தி அமைக்கக்கூடிய திண்ம உருக்களின் பெயர்களை எழுதுக. (2 புள்ளி)  
 ii) X, Y என்ற படித்தகடுகளில் நிழற்றப்பட்டுள்ள பகுதிகளின் பயன்பாட்டை எழுதுக. (2 புள்ளி)  
 iii) X என்ற திண்ம உருவின் முகம், உச்சி, விளிம்புகளின் எண்ணிக்கையை ஒழுங்கு முறையில் எழுதுக. (3 புள்ளி)  
 iv) X என்ற திண்ம உருவை வடிவமைக்கக் கூடிய மற்றுமொரு படித்தகட்டை வரைக. (2 புள்ளி)
- b) i) Y என்ற திண்ம உருவின் முகங்கள் உச்சிகள் விளிம்புகளின் எண்ணிக்கையை ஒழுங்குமுறையில் எழுதுக. (3 புள்ளி)  
 ii) தரப்பட்டுள்ள படித்தகடுகளிலிருந்து Y என்ற திண்ம உருவை அமைக்கக் கூடிய படித்தகட்டை தெரிவு செய்து அதற்குரிய ஆங்கில எழுத்துக்களை எழுதுக. (4 புள்ளி)




P




Q



R




S



T

2. i) கீழ் தரப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள எண்களின் பொதுப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இரு கூட்டங்களாகப் வேறுபடுத்தி, விடைத்தாளில் இரு வட்டங்களை பிரதிபெய்து அதனுள் தெரிவு செய்த எண்களை எழுதி பொருத்தமான பெயர் இடுக.


2	3	4	5	6
7	8	9	10	11
12	13	14	15	16




(4 புள்ளி)

- ii) மேலே உள்ள அட்டவணையிலிருந்து  
 a) முக்கோண எண்கள் யாவற்றையும் தெரிவு செய்து எழுதுக. (2 புள்ளி)  
 b) முதன்மை எண்கள் யாவற்றையும் தெரிவு செய்து எழுதுக. (2 புள்ளி)  
 c) சதுர எண்கள் யாவற்றையும் தெரிவு செய்து எழுதுக. (2 புள்ளி)
- iii) ஒற்றை எண்கள் இரண்டை கூட்டும் பொழுது பெறப்படும் எண் எப்பொழுதும் ஒற்றை எண்களாகுமா? இரட்டை எண் ஆகுமா? (1 புள்ளி)


3. a) i) கீழ் தரப்பட்டுள்ள X, Y, Z என்ற நேர்கோட்டு தளவுருக்கள் ஒவ்வொன்றினதும் பொருத்தமான சிறப்புப் பெயர்களை ஒழுங்கு முறையில் எழுதுக.



X



Y



Z


(3 புள்ளி)

- ii) சரிவகம் ஒன்றை வரைந்து அதன் இயல்பை எழுதுக.

(2 புள்ளி)

- b) i) தரப்பட்ட செவ்வக உருவின் சுற்றளவைக் காண்க.

(2 புள்ளி)



- ii) சாதனாவிடம்  $1\frac{1}{2}$  மீற்றர் நீளமான சிவப்பு நிற பட்டியும், 75cm நீளமான நீல நிறப்பட்டியும், 1m 45cm நீளமான பச்சை பட்டியும் உள்ளன இவற்றுள் மிக நீளம் கூடிய பட்டியின் நிறம் யாது?

(2 புள்ளி)

- iii) 1.35 மீற்றரை சென்றி மீற்றரில் தருக.

(2 புள்ளி)

4. i) உருவில் நிழற்றப்பட்ட பகுதியை பின்னமாக எழுதுக.



(2 புள்ளி)

- ii) அலகுப் பின்னங்கள் இரண்டு எழுதுக.

(2 புள்ளி)

- iii) வெற்றுக் கட்டங்களுள் பொருத்தமான  $\frac{2}{5} = \frac{2 \times \square}{5 \times 3} = \frac{\square}{\square}$  எண்களை இடுக.

(3 புள்ளி)

- iv) “>”, “<”, “=” என்ற குறிகளைப் பயன்படுத்தி வெற்றிடங்களை நிரப்புக.

a)  $\frac{1}{5}$  .....  $\frac{3}{5}$

b)  $\frac{2}{7}$  .....  $\frac{2}{9}$

c)  $\frac{2}{3}$  .....  $\frac{4}{6}$

d)  $\frac{1}{2}$  .....  $\frac{3}{4}$

(4 புள்ளி)

5. a)



- i) குடையில் துணி அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லா எண்களையும் எழுதுக.

(2 புள்ளி)

- ii) குடையின் பிடியில் 1 - 25 க்கு இடைப்பட்ட எண் ஒன்றின் காரணிகள் யாவற்றையும் உருவில் காட்டப்பட்டது போல வட்டங்களினுள் எழுதப்பட்டுள்ளன இக் காரணிகளை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட எண் யாது?

(2 புள்ளி)

